



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க,
உண்ணாட்டரசிறை (மன்னிப்பு ஒழுங்குபடுத்துதல்)
சட்டம்

(2004 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 20 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

2004, ஒற்றோபர் மாதம் 22 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக்
குடியரசின் வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக
வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது
கொடும்பு 1, அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றாகக் கொள்ளலாம்

விலை: ரூபா 9.25

தபாற் செலவு: ரூபா 4.50

2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

[2004 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 20 ஆந் திகதி அத்தாட்சிப் படுத்தப்பட்டது.]

ச. வ. ஒ. 14/2004

நீக்கஞ்செய்யப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினதும் 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினதும் நியதிகளின்படி 2003 ஓகத்து 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் செய்யப்பட்ட வெளிப்படுத்துகைகள் தொடர்பில் வருமானவரி செலுத்தாமை அல்லது செலுத்துவதற்கான பொறுப்பை வெளியிடாமை தொடர்பில் ஒரு மன்னிப்பளித்தலை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கஞ்செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதற்கு இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத் தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :-

1. இச்சட்டம், 2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

கருக்கப் பெயர்.

2. (1) இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் இத்தால் நீக்கஞ்செய்யப்படுகின்றது.

2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டத்தை நீக்கம் செய்தல்.

(2) இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு உடன்முற்போந்த நாளன்று மேற்கூறப்பட்ட சட்டத்திற்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட எவையேனும் சட்டங்களின் நியதிகளின்படி ஏதேனும் வரியை, விதிப்பனவை, தண்டப்பணத்தை (ஏதேனும் தவறு தொடர்பிலான ஏதேனும் தண்டப்பணம் உட்பட) அல்லது குற்றப்பணத்தைச் செலுத்துவதற்கு அல்லது இழப்பித்தற்கு ஆளாயிருந்த எவரேனும் ஆள் மேற்கூறப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி செய்யப்பட்ட செயல் எதுவும்

2 2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

அல்லது கொள்ளப்பட்ட ஏதேனும் உரிமை அல்லது சுதந்திரம் எது எவ்வாறிருப்பினும், அத்தகைய வரியின், விதிப்பனவின், தண்டப்பணத்தின் (ஏதேனும் தவறு தொடர்பிலான தண்டப்பணம் உட்பட), குற்றப்பணத்தின் கொடுப்பனவிற்கு அல்லது இழப்பிற்குத் தொடர்ந்தும் ஆளாதல் வேண்டும்.

2003 ஓகத்து
31 ஆம் தேதிக்கு
முன்னர்
செய்யப்பட்ட
வெளிப்படுத்துகை
கள் இச்சட்டத்தின்
நியதிகளின்படி
ஆக்கப்பட்ட
வெளிப்படுத்துகை
களாகக்
கருதப்படுதல்.

3. (1) அப்போதைக்கு வலுவிலுள்ள வருமான வரிக்கொடுப் பனவு தொடர்பிலான சட்டங்களின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட போதிலும் 2002 மார்ச் 31 ஆம் தேதிக்கு முந்திய ஏதேனும் காலப் பகுதி தொடர்பில் அத்தகைய வரிக்கான பொறுப்பை அல்லது 2002 மார்ச் 31 ஆம் தேதியன்றுள்ளவாறு தமது வருமானத்தின் தும் சொத்துக்களினது மூலவளத்தை ஆணையாளர் தலைமை யதிபதிக்கு வெளிப்படுத்தியிராத ஆளொருவரும், அவர் இலங்கை யிலிருப்பினுஞ்சரி, வெளிநாட்டிலிருப்பினுஞ்சரி அத்தகைய ஆள் வருமான வரிக்கொடுப்பனவுக்கான தமது பொறுப்பையும் அல் லது மேலதிக பொறுப்பையும் அத்துடன் 2002 ஏப்பிறல் 1 ஆம் தேதியன்றுள்ளவாறு தமது வருமானத்தினதும் எல்லா மூலவளங் களையும் வெளிப்படுத்தி 2003 ஓகத்து 31 ஆம் தேதியன்று அல்லது அதற்குமுன் ஆணையாளர் தலைமையதிபதிக்கு வெளிப்படுத் துகையொன்றைச் செய்திருப்பின் அது இச்சட்டத்தின் கீழ் செய்யப் பட்ட வெளிப்படுத்துகையொன்றாக கருதப்படுதலும் அத்துடன் அவருக்கு இச்சட்டத்தின் நியதிகளின்படி மன்னிப்பொன்று அளிக்கப்படுதலும் வேண்டும் :

ஆயினும், மேலே தரப்பட்டவாறு மன்னிப்பு அளிக்கையில் ஆணையாளர் தலைமையதிபதி அவரால் பெறப்பட்ட வெளிப் படுத்துகைகளின் செம்மையைச் சரிபார்த்தல் வேண்டுமென்பது டன் வெளிப்படுத்தப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள், வெளிப்படுத்தப்படாத வருமானத்தின் அல்லது மேலதிக வருமானத்தின் மூலங்கள், சொத்துக்கள் அத்துடன் வருமானத்தின் மூலங்கள், என்பன தொடர்பில் தகவலை வெளி யிடுகின்ற வெளிப்படுத்துகையின் அத்தகைய பகுதி தொடர்பில் மாத்திரமே மன்னிப்பளித்தலும் வேண்டும்.

(2) ஐமிச்சத்தைத் தவிர்ப்பதற்கு -

(அ)(i) இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் 7 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் செய்யப்பட்ட ஏதேனும் வெளிப்

2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை 3
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

படுத்துகையானது 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 11 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்கவும்; அத்துடன்

- (ii) இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் செய்யப்பட்ட ஏதேனும் வெளிப்படுத்துகையானது இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்கவும்

இப்பிரிவின் ஏற்பாடுகள் எந்த வெளிப்படுத்துகைக்கு ஏற்புடையனவாதல் வேண்டுமோ அந்த வெளிப்படுத்துகையொன்றாகக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன்

- (ஆ) இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைப் பற்றிய குறிப்பீடு எதுவும் 2003 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டத்தால் திருத்தப்பட்டவாறான 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் எனப் பொருள் படும் என்பதுடன் அதனை உள்ளடக்குதலும் வேண்டும்.

(3) ஆணையாளர் தலைமையதிபதி அல்லது அதன்பொருட்டு அவரால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதி ஆணையாளரின் பதவி வரிசைக்குக் குறையாத எவரேனும் அலுவலர், அவசியமான விடத்து எந்த ஆட்களின் வெளிப்படுத்துகைகள் ஒப்பேற்கப்பட்டுள்ளனவோ அந்த ஆட்களை, மன்னிப்பு அளிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதனைத் தீர்மானிப்பதில் தமக்கு தவும் நோக்கத்திற்கு அவசியமாகக்கூடியவாறான விவரங்களை அல்லது மேலதிக விவரங்களைத் தமக்குக் கொடுத்துதலாமாறு தேவைப்படுத்தலாம். அவரிடமிருந்து அத்தகைய தகவல் கோரப்பட்ட தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் விவரங்கள் கொடுத்துதவப்படுதல் வேண்டும்.

4 2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

புலனாய்வோ
அல்லது
குற்றவழக்கோ
மேற்கொள்ளப்
படுதலாகாது.

4. (1)(அ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட வெளிப்படுத்துநர் ஒருவரால் புரியப்பட்ட ஏதேனும் தவறுக்காக குற்றவழக்கு எதுவும் தொடரப்படுதலாகாது என்பதுடன், வருமானவரியின் செல்வ வரியின் அல்லது விடயத்துக்கேற்ப வருமான வரியின் அல்லது செல்வ வரியின் மீதான மிகை வரியின் விதிப்பனவுக்கு அது தொடர்பாக 3 ஆம் பிரிவின் நியதிகளின்படி ஆணையாளர் தலைமையதிபதியால் அளிக்கப்பட்ட மன்னிப்புத் தொடர்புபடுத் துகின்ற அளவுக்கு அப்போதைக்கு வலுவிலிருக்கும் ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க, எவரேனும் வெளிப்படுத்துநருக்கு எதிராக புலனாய்வு எதுவும் மேற்கொள்ளப் படுதலாகாது.

(ஆ) இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட வாரு வெளிப்படுத்துகையொன்றைச் செய்துள்ள ஆளெவரும் 2002, மாசு 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் முடிவுறும் காலப்பகுதிக்கு, முன்னராக வெளிப்படுத்தப்பட்டிருக்காத வருமானம், சொத்துக்கள் அல்லது வருமான மூலங்கள் தொடர்பான ஏதேனும் வெளிப்படுத்துகை தொடர்பில் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தண்டப்பணத்துடன் சேர்த்து விடயத்துக்கேற்ப, ஏதேனும் வருமான வரியின் செல்வ வரியின் அல்லது வருமான வரி மீதான அல்லது செல்வ வரி மீதான மிகையின் கொடுப்பனவிலிருந்து பாதிப்பின்மைக்கு உரித்து டையவராதல் வேண்டும்:

ஆயினும், தொழில்துறநர் எவரும் ஊழியர்களின் ஊதியத் திலிருந்து வருமான வரியின் கழிப்பனவுக்கு ஏற்புடைத்தான 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் அத்தியாயம் XIV இன் அல்லது அதற்கு ஏற்புடைத் தான வேறேதேனும் முந்திய சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதி களின்படி மேலே (1)(அ) அத்துடன் (1)(ஆ) என்னும் பந்திகளிற் குறிப்பீடுசெய்யப்பட்ட வரியினதும் தண்டத்தினதும் கொடுப்பன விலிருந்து விலக்களிக்கப்படுதலாகாது.

(2) ஆணையாளர் தலைமையதிபதிக்கும் அல்லது 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான அட்டவணையில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும்

2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை 5
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

ஏதேனும் சட்டத்தின் நியதிகளின்படி ஏதேனும் வரியின், விதிப்பனவின் அல்லது தண்டப்பணத்தின் (ஏதேனும் தவறு) தொடர்பான ஏதேனும் தண்டப்பணம் உட்பட) குற்றப்பணத்தின் அல்லது இழப்பின் சேகரிப்பையும் அறவீட்டையும் நிர்வகிக்கும் வேறு எவ்வேனும் அதிகாரசனாக்கும்—

(அ) மேலே கூறப்பட்ட எந்தச் சட்டத்தின்கீழ் ஏதேனும் வரி, குற்றப்பணம், அல்லது தண்டப்பணம் ஏதேனும் தவறு தொடர்பான ஏதேனும் தண்டப்பணம் உட்பட விதிப்பனவு விதிக்கப்பட்டதோ அந்தச் சட்டத்திற்கான அட்டவணையின் குறிப்பிட்டுசெய்யப்பட்ட ஏதேனும் சட்டத்தின் நியதிகளின்படி ஏற்பாடு செய்யப்பட்ட முறையில் மேற்கூறப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க பின்னர் பதிவழிக்கப்பட்ட, பொறுப்புநீக்கப்பட்ட அல்லது வேறுவகையில் அறவிடப்படாத அத்தகைய ஏதேனும் வரியை விதிப்பனவை அல்லது தண்டப்பணத்தை (ஏதேனும் தவறு தொடர்பிலான ஏதேனும் தண்டப்பணம் உட்பட) குற்றப்பணத்தை அல்லது இழப்பிப்பைச் சேகரிப்பதும் அறவிடுவதும் ; அத்துடன்

(ஆ) அதனைச் செய்வதற்கான காலப்பகுதி கழிந்துவிட்டது என்ற நிகழ்வு எவ்வாறிருப்பினும் ஏதேனும் வரி, விதிப்பனவு அல்லது தண்டப்பணம் (ஏதேனும் தவறு) தொடர்பிலான ஏதேனும் தண்டப்பணம் உட்பட), இழப்பித்தல் அல்லது குற்றப்பணம் மேற்கூறப்பட்ட சட்டத்திற்கான அட்டவணையில் குறிப்பிட்டுசெய்யப்பட்ட ஏதேனும் சட்டத்தின் நியதிகளின்படி பொறுப்புநீக்கப்பட்டுள்ளவிடத்து அல்லது மீளளிக்கப்பட்டுள்ள விடத்து 2002 மார்ச் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் முடிவடையும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின் அல்லது வரிவிதிக்கப்படற்பாலதான காலப்பகுதிக்கு விடயத்திற்கேற்ப எவையேனும் வரிமதிப்பீடுகளை அல்லது வேறு எவையேனும் கட்டளைகளை வழங்குவது.

சட்டமுறையாதல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின் நியதிகளின்படி ஆளேவரும், அவரது வருமானம் அல்லது அதன் பாகம் தொடர்பில் அவ்வாறு வழங்கப்பட்ட மன்னிப்புக்கு அல்லது பாதிப்பின்மைக்கு

6 2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

உரித்துடையவராவார் என்ற நிகழ்வின் காரணமாக 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான அட்டவணையில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் சட்டத்தின் நியதிகளின்படி அவரால் செலுத்தப்பட்ட அல்லது அறவிடப்பட்ட அல்லது கழிப்பனவு செய்யப்பட்ட ஏதேனும் பணம் தொடர்பில் ஏதேனும் மீளளிப்புக்கு உரித்துடைய வராதலாகாது அல்லது 2002 மார்ச் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் முடிவுற்ற ஏதேனும் ஆண்டு தொடர்பில் ஏதேனும் நடத்தை ஏதேனும் அடுத்துறும் ஆண்டிற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு உரித்துடையவராதலாகாது. அத்தகைய ஆளின் வெளிப்படுத்தப்படாத வருமானத்தின் தொகை அல்லது வெளிப்படுத்தப்படாத சொத்துக்களின் பெறுமதி ஏதேனும் அத்தகைய மீளளிப்பின் தொகையை ஆய்ந்தறியும் நோக்கத்திற்கு அல்லது அத்தகைய ஆளினால் உரிமைகாரப்பட்ட ஏதேனும் மீளளிப்புக் கெதிராக எதிரீடு செய்யும் நோக்கத்திற்கு அல்லது அத்தகைய இழப்பிற்கெதிராக எதிரீடுசெய்யும் நோக்கத்துக்கு ஆக வருமான வரியாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) ஆணையாளர் தலைமையதிபதியால் அல்லது 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான அட்டவணையில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் சட்டத்தின் நியதிகளின்படி ஏதேனும் வரியின், விதிப்பனவின் அல்லது தண்டப்பணத்தின் (ஏதேனும் தவறு தொடர்பிலான ஏதேனும் தண்டப்பணம் உட்பட) குற்றப்பணத்தின் அல்லது இழப்பிப்பின் சேகரிப்பை அல்லது அறவீட்டை நிர்வகிக்கும் ஏதேனும் அதிகாரசபையால் நடாத்தப்பட்டுவந்தவையும் மேற்கூறப்பட்ட சட்டத்தின் நியதிகளின்படி நிறுத்தப்பட்டுள்ளவையும், இடைநிறுத்தப்பட்டுள்ளவையும் அல்லது கைவாங்கப்பட்டுள்ளவையுமான ஏதேனும் நடவடிக்கை, புலனாய்வு அல்லது விசாரணை, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து, அத்தகைய நடவடிக்கை, புலனாய்வு அல்லது விசாரணை அவ்வாறு நிறுத்தப்படவில்லை, இடைநிறுத்தப்படவில்லை அல்லது கைவாங்கப்படவில்லை என்றாற்போன்று உயிர்ப்பிக்கப்படுதல், மீளிடப்படுதல் அல்லது தொடர்புபடுதல் வேண்டும்.

2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை 7
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

5. ஆணையாளர் தலைமையதிபதி அல்லது உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தின் எவரேனும் அலுவலர் இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவில் குறிப்பிடுசெய்யப்பட்ட ஏதேனும் வெளிப்படுத்துகை கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து வெளிப்படுத்துகையைச் செய்யும் ஆளின் ஆளடையாளம் அத்துடன் ஏதேனும் வெளிப்படுத்துகையில் அடங்கியுள்ள ஏதேனும் கருமம் அல்லது விடயம் தொடர்பாக முழுமையான இரகசியத்தைப் பேணுதலும் பேணுவதில் உதவுதலும் வேண்டும். 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 172 ஆம் பிரிவின்கீழ் அத்தகைய இரகசியத்தின் மீறுகைக்கான தண்டனை உட்பட அலுவலகமுறையான இரகசியத்தின் பேணலுக்கு ஏற்புடைத்தான அத்தகைய சட்டத்தின் எல்லா ஏற்பாடுகளும் இச்சட்டத்தின்கீழ் செய்யப்படும் வெளிப்படுத்துகையொன்றிற்கு ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையனவாதல் வேண்டும்.

இரகசியம்
பேணல்.

6. (1) அமைச்சரானவர் இச்சட்டத்தின் கோட்பாடுகளையும் ஏற்பாடுகளையும் நிறைவேற்றும் அல்லது அவற்றிற்குப் பயனளிக் கும் நோக்கங்களுக்காகவும் அத்துடன் விதித்துரைக்கப்படவேண்டுமென இச்சட்டத்தால் தேவைப்படுத்தப்பட்ட கருமங்கள் தொடர்பிலும் ஒழுங்குவிதிகளை ஆக்கலாம்.

ஒழுங்குவிதிகள்.

(2) அத்தகைய ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் கசெற்றின் வெளியிடப்படாதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய வெளியீட்டுத் தேதியன்று அல்லது ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்படக்கூடிய வாறான அத்தகைய பிந்திய தேதியன்று நடைமுறைக்கு வருதலும் வேண்டும்.

(3) அத்தகைய ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் அது கசெற்றில் வெளியிடப்பட்ட பின்னர் வசதிப்படக்கூடியவாறான விரைவில் அங்கீகாரத்திற்கெனப் பாராளுமன்றத்தின் முன்கொணரப்படுதல் வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படாத அத்தகைய ஒழுங்குவிதி எதுவும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட தேதியிலிருந்து, ஆனால் அதன்கீழ் முன்னர் செய்யப்பட்ட எதற்கும் பங்கமின்றி இல்லாதொழிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

8 2004 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை
(மன்னிப்பை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்

(4) ஒழுங்குவிதியொன்று எந்தத் தேதியன்று இல்லாதொழிக்
கப்பட்டதாகக் கருதப்படுகின்றதோ அந்தத் தேதிபற்றிய அறிவிப்பு
கசெற்றில் வெளியிடப்படுதல் வேண்டும்.

ஒவ்வாமையில்
விடயத்தில்
சிங்கள உரை
மேலோங்கி
நிற்றல்.

7. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும்
ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி
நிற்றல் வேண்டும்.

பொருள்கோடல்.

8. இச்சட்டத்தில் சந்தரூபம் வேறுவகையாகத் தேவைப்
படுத்தினாலன்றி -

“சொத்துக்கள்” என்பது, அசைவற்ற ஆதனம், அசைவுள்ள
ஆதனம், வங்கி மீதிகள், திறைசேரி உண்டியல்கள்,
நிலையான வைப்புகள், கால வைப்புகள் அல்லது
பிணையம் அல்லது கடன்கள் என்ற வகையில் தரப்படும்
வேறு ஏதேனும் வகையான வைப்பு மற்றும் பணம்
அத்துடன் கையிலுள்ள காசு என்பவற்றை உள்ளடக்கும்;

“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது 2000 ஆம் ஆண்
டின் 38 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்
திலுள்ளவாறான அதேபொருளைக் கொண்டிருத்தல்
வேண்டும்;

“ஆள்” என்பது ஆட்களின் குழுமமொன்றையும் கம்பெனி
யொன்றையும் அத்துடன் பங்காண்மையொன்றையும்
உள்ளடக்குதல் வேண்டும்;

“வருமானத்தின் மூலவளம்” என்பது பணம் என்ற வகையிலோ
அல்லது வேறு ஏதேனும் வடிவிலோ பெறப்பட்ட
ஏதேனும் வருமானத்தை உள்ளடக்குதல் வேண்டும்.